

08.07.2020

புதன்கிழமை

சிறீதேவி தடம்புரள்வு: வடக்கு ரயில் சேவைகளில் தடங்கல்

வவுனியா, ஜூலை 8
யாழ்ப்பாணத்திலிருந்து இன்று அதிகாலை 3.45 மணியளவில் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த சிறீதேவி கடுகதி ரயில் காலை 5.50 மணியளவில் வவுனியாவின் எல்லையான ஈரப்பெரியகுளத்தில் ரயில் கடவையை விட்டு தடம்புரண்டதால் வடபகுதிக்கான ரயில்



இராவணன் தமிழனா? சிங்களவனா? அது முக்கியமல்ல: அவன் இலங்கையன்

எல்லாவ மேதானந்த தேரரின் கருத்துடன் முரண்படுகின்றது ராவணாபலய

கொழும்பு, ஜூலை 8
இராவணன் தமிழ் மன்னனா? சிங்கள மன்னனா? என்பது முக்கியமல்ல. அந்த மன்னன் இலங்கையன். இவ்வாறு தெற்கின் கடும் போக்குச் சிங்கள அமைப்பான ராவணா பலய அமைப்பின்

பொதுச்செயலர் இத்தேகந்த சத்தா திஸ்ஸ தேரர் தெரிவித்தார். கிழக்குக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவ மேதானந்த தேரர் சில தினங்களுக்கு முன்னர் கூட்டுறவினர்க்கு வழங்கிய நேர்காணலில்,



கொஞ்சக் காலமா சீனிமாய் படங்களில் வாற மாதிரி, திருக்கிரும் சம்பவங்கள் கனக்க யாழ்ப்பாணத்தில நடக்குது. ஆனா அது களை ஆரும் யொலிஸில் சொல்லாமல் வீறதாவையும், இல்லாட்டி யொலிஸுக்கு போய் பிறகு செட்டில் மெண்டுக்கு சரியெண்டுற தாவையும் அதுகன் வெளில வராமல் இருக்கு. இதால இன்னும் அந்தக் குற்றங்கள் தொடர்கதையாகுது. பிளான் பண்ணி, காசு பறக்கும் இப்பிடியான கனக்கச் சம்பவங்



தமிழர்களுக்கு

வாழும் உரிமை இருந்தாலே போதும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை

ராவணாபலய வலியுறுத்து

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு சஜித்தின் நிலைப்பாடு அதுவே!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு

கொழும்பு, ஜூலை 8
ஒற்றையாட்சிக்குள் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்களைப் பகிர்வதே சஜித் பிரேமதாஸவின் நிலைப்பாடாக இருக்கின்



கொழும்பு, ஜூலை 8
இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று ராவணாபலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். அத்துடன், வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும், அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.



யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு

பணியாளர் காயம்

யாழ்ப்பாணம், ஜூலை 8
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகமாக இயங்கிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக வாசலில் வைத்து, மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் சிற்றாழியர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். மல்லாகத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் (வயது-28) என்ற சுற்றுச் சூழல் அதிகார சபையில் சிற்றாழியர் கையில் வாள்வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.



நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண்டு வீச்சு

இப்போது கூறுகிறார் சந்திரிகா

யாழ்ப்பாணம், ஜூலை 8
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறுதலாகவே இடம் பெற்றது எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, அந்த மக்கள் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும் என்றார். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி



இராவணன் சிவபக்தன்: கோணைச்சரம் பற்றிய கருத்தால் இந்துக்களின் மனம் புண்படுகிறது

இந்து மகாசபா வேதனை



வாழும் உரிமை இருந்தாலே....

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இத்தேசந்த சத்தாதிஸ்ஸை தேரர் மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய அரசால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவே அதனை மதிக்கவேண்டும், நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது கட்டாயமில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரமே 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசப்படுகின்றது. தேர்தல் முடிந்த பிறகு 13

என்று ஒன்று இருக்கின்றதா என்று கூடத் தெரியாது. வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையே அவசியமாகின்றது. வேலையில்லாப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டும், விவசாயத்தை முன்னெடுப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். இவை நடைபெற்றால் அதிகாரப் பகிர்வுக்கான அவசியம் எழாது. அரசியல்வாதிகளே 13 பற்றி கருத்து வெளியிடுகின்றனர். மக்கள் அதிகாரப்

பகிர்வைக் கோரவில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவும், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவுமே இவ்வாறான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். எனவே, அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எமது அமைப்பு முழுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றது, என்றார். (ஒ,5,44)

சிறீதேவி...

போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ரயில் தடம்புரண்டபோதும் பயணிகள் எவருக்கும் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகளை ஈரப்பெரியகுளம் தொடருந்து பாதையில் விட்டு விட்டு எஞ்சிய பெட்டிகளுடன் காலை 6.55 மணியளவில் கடுகதி ரயில் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணி ரயில்வே திணைக்களப் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து காலை 5.30 மணிக்கும் மற்றும் காலை 6.20 மணிக்கும் கொழும்பு நோக்கி பயணித்தை ஆரம்பித்த ரயில்கள் வவுனியா ரயில் நிலையத்தில் தரித்து நின்றன. (ஒ,5,18)

நவாலி தேவாலயம்...

தாக்குதல் நடத்தியிருந்தனர். சம்பவத்தில் 147 பொதுமக்கள் வரையில் உயிரிழந்திருந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் அப்போதைய சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்கள் விமானப் படைக் குண்டு வீச்சில் சாவடைந்திருந்தனர். அவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலை கடைப்பிடிப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர். அது தொடர்பில் இன்று காலை கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 'நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் தவறுதலாகவே குண்டு வீச்சு நடத்தினர். விமானப் படையினரின் இலக்காக தேவாலயம் இருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதுமே விமானப் படையினரைக் கண்டித்தேன். உயிரிழந்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்கக் கூடாது' என்று தெரிவித்துள்ளார். (ஒ,5,22)

யாழ்ப்பாண...

இன்று காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாவட்டச் செயலகத்துக்குள் நுழைவதற்கான பிரதான வாயிலுக்கு வெளியே உள்ள மரத்துக்கு அருகில் நீண்ட நேரமாக இருவர் நின்றுள்ளனர். அவர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளனர். மாவட்டச் செயலகப் பணியாளர் வழமைபோன்று பணிக்காக வந்துள்ளார். மாவட்டச் செயலக நுழையும் வாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கியுள்ளார். இதன்போது நீண்ட நேரமாகக் காத்திருந்த இருவரும் வாளுடன் அவரை வெட்ட முற்பட்டுள்ளனர். மாவட்டச் செயலக பணியாளரை, வாளுடன் வெட்ட சிலர் வருவதைக் கண்டு அங்கிருந்தவர் எச்சரித்ததும், பணியாளர் ஓட முற்பட்டுள்ளார். அவர் தடக்குப்பட்டு கீழே விழுந்துள்ளார். அவர் மீது மூன்று தடவைகள் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே வேளை வாள்வெட்டுச் சம்பவத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியுள்ளார். வாள்வெட்டுக் குழுவினர் அவரது மோட்டார் சைக்கிளையும் தாக்கி விட்டு சவகாசமாக மோட்டார் சைக்கிளில் ஏறி கச்சேரி, நல்லூர் வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டு நடந்த பகுதியிலிருந்து பேர்ஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனுள் 2 ஆயிரம் ரூபா பணம், ஏரிஎம் அட்டை என்பன காணப்பட்டுள்ளன. பேர்ஸ் வாள்வெட்டுக்கு இலக்கான பணியாளரினதோ, மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியவரினதோ இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில், மாவட்டத் தெரிவித்தாட்சி அலுவலகமாக இயங்கும் மாவட்டச் செயலகத்தின் முன்பாக, பகல் வேளையில் இடம்பெற்ற இந்தத் துணிகர வாள்வெட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (ஒ,5,6,26)

இராவணன் தமிழரா?...

இராவண மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது கட்டுக்கதை என்று கூறியிருந்தார். இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: விஜயன் இலங்கைக்கு வரும்போது குவேனி இங்கிருந்துள்ளார். குவேனியின் படையணியே விஜயனையும் அவரது தோழர்களையும் சிறைபிடித்தது. குவேனியின் பரம்பரையை ஆராயும்போது இராவணன் என்பவர் தொடர்பில் தெரியவந்தால் என்ன செய்வது? பலரும் பலவிதமாக கருத்துகளை வெளியிடலாம். இராவணன் இருந்தார் என்று நாம்

நம்புகின்றோம். ராவணனுடன் 12 ஆண்டுகள் போர் நடந்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் போலியெனில் எழுதியவர் அதனை உள்ளடக்கியிருக்கமாட்டார். புனையப்பட்ட கதையெனில் இந்தியாவுக்கு சார்பாகவே எழுதியிருக்கவேண்டும். இராவணனை ஒன்றரை மணிநேரத்தில் தீர்த்துக்கட்டினோம் என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால். அவ்வாறு நடைபெறவில்லை. இராவண மன்னன் சிங்களவரா, தமிழரா என்பது முக்கியமல்ல. அவர் இலங்கைக்குரியவர், என்றார். (ஒ,5,44)

ஒற்றையாட்சிக்குள்தான்...

றுது. மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவது போல் நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தவொரு நோக்கமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கூடர்ஒளியி டம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார். அதாவது ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வதே அவரது வேலைத்திட்டமாக இருக்கின்றது. எனவே, நாட்டை பிளவு படுத்தும் செயலையோ அல்லது பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையையே அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள விடயமாகும். அதனை நடைமுறைப்படுத்துவதை சட்டவிரோத நடவடிக்கையாக கருதமுடியாது. மாகாணசபைகள் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். அதனை இந்த அரசு செய்திருக்கலாம். அதனைச் செய்யாமல் எம்மை நோக்கி விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. அது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல- என்றார். (ஒ,5,44)

கோணைச்சரம்....

கொழும்பு, ஜூலை 8 திருக்கோணைச்சரம் என்பது பாடல்பெற்ற திருத்தலமாகும். சிவன்கோவில் தொடர்பில் எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்தானது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்கவேண்டும் என்பதுடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்கவேண்டும், என்று அகில இலங்கை இந்து மகா சபாவின் தலைவரும், மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச் செயலருமான சிவசிறீ வேலு சுரேஷ்வர சர்மா தெரிவித்தார். திருக்கோணைச்சரம் கோவில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது என எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே சுரேஷ்வர சர்மா மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

திருக்கோணைச்சரம் தொடர்பில் தேரர் வெளியிட்டுள்ள இவ்விதமான கருத்தானது இந்து மக்களின் மனங்களைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இலங்கையானது இராவணன் ஆண்ட பூமியாகும். அதற்குச் சான்றாக சீதாஎலிய கோவில் இருக்கின்றது. இந்தியாவில் இருந்து அனுமான் இலங்கை வந்ததற்கான ஆதாரம் இருக்கின்றது. ராவண எல்ல இருக்கின்றது. குகைகள் இருக்கின்றன. இராவணன் என்பவர் சிவபக்தன். இதற்கான சான்றுகளும் உள்ளன. இந்நிலையில் தேரர் வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கதாகும். இந்துமத குரு என்ற அடிப்படையில் அது குறித்து கவலையும் அடைகின்றேன். எனவே, ஆலய நிர்வாகத்தினர், ஆதாரங்களை புத்தசாசன அமைச்சுக்கு வழங்குவதன்மூலம் ஏதோவொரு தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும் என நம்புகின்றேன், என்றார். (ஒ,5,44)

நினைவேந்தலுக்கு...

படவுள்ளது. இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளை மீளருவாக்கம் செய்யும் வகையிலும், 150 பேரைத் திரட்டி போராட்டம் நடத்தும் வகையிலும் நினைவுநாளை நடத்த வுள்ளதாகப் பொலிஸார் மன்றில் குறிப்பிட்டிருந்தனர். கொரோனா காலத்தில் இவ்வாறான பொது நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் பொலிஸார் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். பொலிஸாரின் கோரிக்கை தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்கு சிவாஜிலிங்கத்தை முன்னிலையாக மாறு நீதிமன்றம் பணித்திருந்தது. சட்டத்தரணி ந.சிறீகாந்தா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் சார்பில் மன்றில் முன்னிலையானார். பொலிஸாரின் குற்றச்சாட்டுக்கள் பொய் என்ற வாதத்தை அவர் மன்றில் முன்வைத்தார். இதனையடுத்து, பொலிஸார் கூறியது போன்று சிவாஜிலிங்கம் நடந்து கொள்ளமாட்டார் என்ற உறுதிமொழியை வழங்குமாறு மன்று கோரியது. இதற்குப் பதிலளித்த சிறீகாந்தா, சிவாஜிலிங்கத்துக்கு பொலிஸார் கூறிய குற்றச்சாட்டுக்களைப் போன்ற எண்ணமே இல்லை. அப்படியிருக்கையில் எதற்காக உறுதி வழங்கவேண்டும் என்று கேட்டார். இதன் பின்னர் நீதிமன்றம், நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுத்தது. (ஒ,5,26)

குருவிச்சையை வெட்டுங்கள் மரத்தை வெட்டாதீர்கள்!!

சரவணபவன் கோரிக்கை



யாழ்ப்பாணம், ஜூலை 8
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும். மரத்தில் குருவிச்சை இருந்தால், குருவிச்சையை மட்டும் வெட்டி விடுங்கள்; மரத்தையே வெட்டி விடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
யாழ்ப்பாணத்தில் இன்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த ஊடக மையத்தில் இருந்து தான் மூத்த போராளி பசீர்காக்கா பேட்டியளித்தார். அதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் சகல பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊடகங்களும் வெளியிட்டன. உதயன் மட்டும் தான் வெளியிட்டது என்றல்ல. ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரத்தில் சட்டத்திற்குட்பட்டு சரியாகச் செயற்பட்டால் எவருக்கும் பயமின்றிச் செயற்படலாம். 36 வருட எனது பத்திரிகை வரலாற்றில், செய்திகளை வெளியிடுவது பற்றி ஆசிரியர் பீடம் என்னுடன் கலந்துரையாடியதில்லை. நானும் அதில் தலையிட்டதில்லை. இந்த இடத்

தில் அதை முக்கியத்துவப்படுத்தியவரிடம்தான் கேட்க வேண்டும். ஊடக மையத்தில் பேசப்படும் ஒன்று எல்லா பத்திரிகைகளிலும் வரும். அப்படித்தான் உதயனிலும் வந்தது. நல்லது மட்டும் வந்தால் ஏற்றுக்கொள்வதும், விமர்சனம் வந்தால் அதைப்பற்றி காரணம் கற்பிப்பதும் முதிர்ச்சியானதல்ல. செய்தி தவறானதென்றால், அதை அணுக பல வழிகளுண்டு. நிதி நிறுவனமொன்றுடன் என்னைத் தொடர்புபடுத்த டக்ளஸ் தேவானந்தா முன்னர் சொன்னதை இப்பொழுது சிலர் காவித் திரிகிறார்கள். டக்ளஸ் தேவானந்தா அதைப்பற்றி சொன்னபோது, படித்தவர்கள் பேசினால் அதைப்பற்றி விளக்கமளிக்கலாமென பேசாமல் இருந்து விட்டேன். இப்பொழுது சில தவ்வல்கள் அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதன் உண்மைத்தன்மை தெரிய வேண்டுமெனில் உரிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகவலறியலாம். நான் அரசியல்வாதியாக இருப்பதால் இப்படியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகிறது. நாங்கள் மக்களால் தெரிவானவர்கள். நடந்த சம்பவங்கள் பற்றி மக்களிடம்

தடை செய்ய முயற்சிப்பது, புலி நீக்க அரசியலை செய்வதற்காகத்தான். யாழ்ப்பாணத்தில் இம்முறை 7 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும். உள்ளூர்க்குள் சில உரசல்கள் நடந்தாலும், இலக்கில் நாம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ஐ.தே.கவுக்கு இருந்த வாக்குகள் இரண்டாகப் பிரியும். சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அதிகம் செலவழித்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் வாக்கை சுதந்திரக்கட்சி, டக்ளஸ், வாசுதேவின் கட்சி ஆகியவை பங்கிட்டு வேண்டியிருக்கும். விக்னேஸ்வரனின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதால், அங்குதான் சிறிய உடைவு வரும். அது பெரிய பாதகமல்ல. வீட்டுக்கு வாக்கிடுபவர்களின் மனநிலை மாறாது. இம்முறை 7 ஆசனத்தையும் நாம் கைப்பற்று வோம் என்பது என் கணிப்பு. தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியல் செய்யவில்லை. சில நடைமுறைகள் அப்படியொரு எண்ணத்தை கொண்டு வந்து விட்டது. எல்லோரும்ல்ல. அது ஒருவர். ஒரு மரத்தில் குருவிச்சை இருந்தால், குருவிச்சையை மட்டும் வெட்டிவிடுங்கள். மரத்தை வெட்டக்கூடாது- என்றார். (ஒ,5)

19ஆ நூற்றாண்டு புதிய அரசமைப்புக்கு ஆணை கொடுங்கள்

கேட்கிறார் பசில் ராஜபக்ச
கொழும்பு, ஜூலை 8
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கோரியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 19ஆவது திருத்தத்தில் இருந்து அல்லாமல் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரின் அழுத்தத்துக்கும் அடிபணிந்து ஒவ்வொரு பகுதியை இணைக்காமல், நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு உறுதியான அதிகாரம் வேண்டும். இல்லாவிட்டால், புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது ஒவ்வொருவரின் பணயக் கைதிகளாக வேண்டியவரும். கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சர்வதேச ஒப்பந்தங்களை உடனடியாக நிராகரிக்க முடியாது. அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும்- என்றார். (ஒ,௭)

கொரோனா 2ஆம் அலையை தடுக்க விழிப்பாகவே இருப்போம்!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம் என்கிறார் இராணுவத் தளபதி
இலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டிருந்தாலும், தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் என்பதை மறந்து விடக்கூடாது. இரண்டாம் அலை உருவாகாமல் இருப்பதற்கு மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கையொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதியானது. அவருக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மறுபுறத்தில் இரண்டாம் அலை குறித்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவத்தளபதி மேலும் தெரிவித்ததாவது: வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தையடுத்து 310 பேரிடம் நேற்று பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்

திங்களன்று யாழ். வருகிறார் மணிந்த தேசப்பிரிய
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மணிந்த தேசப்பிரிய ஆணைக்குழு உறுப்பினர்களான சமன் தேசப்பிரிய, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் விதிமுறை மீறல்கள், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (ஒ,5)

டது. 210 பேருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. தொற்றுக்குள்ளான கைதிகளுடன் இருந்தவர்கள், பழகியவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோரை புனானை கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடற்படைக்கு உரித்தான வளாகத்தில் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலும் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் தான் நடவடிக்கை இடம்பெறும். சிறைக்கைதிக்கு எவ்வாறு கொரோனா பரவியது என்பது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது. இதன்படி கந்தக்காடு புனார்வாழ்வு முகாமில் உள்ளவர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.. இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவுவதை கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பிறகு நாம் தடுத்திருந்தாலும், கொவிட் 19 தொற்றியவர்கள் இலங்கையில் இருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர் என்பதால் நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும்- என்றார். (ஒ,5,44)

4^{ஆம்}? தெரியுமோ

கள் பட்சியீனர் கவனத்துக்கு வந்திருக்கு. அதுகளை ஒவ்வொண்டா ஒவ்வொரு நாளானக்கும் இந்தப் பகுதியில பார்ப்பம். இண்டைக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லுறன்.

ஒரு ஓட்டோச் சாரதி ஒருத்தர் கிட்டடியில, ஆக்களை ஏத்திக் கொண்டு வேலணைக்கு போட்டு, அங்க கொண்டு போன ஆக்களை இறக்கி விட்டப்டு வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்ப அவரை மண்டைதீவுச் சந்திக்கு கிட்டவா 2 சின்னப் பெழயன் மற்ச்சிருக்கிறாங்கள். அந்தப் பெழயனக்கு ஒரு 16, 17 வயதுதான் இருக்கும். தங்கட சொந்தக்காரர் ஓரான் திடெரெண்டு மயக்கம் போட்டு விழுந்திட்டார் என்றும், அவரைக் ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு போகோணும் என்றும் கெஞ்சி இருக்கிறாங்கள். இந்த ஓட்டோக்காரரும் மனமிரங்கி அவங்களோட, மயங்கின ஆளை ஏத்தப் போயிருக்கிறார்.

அங்க போனால், அப்பிழ ஆருமில்லை. ஆனால் இன்னும் 2 இளந்தாரியள் அங்க நீண்டிருக்கிறாங்கள். ஓட்டோக்காரரை கீழ இறங்கச் சொல்லி அவங்கள் வெருட்டி இருக்கிறாங்கள். ஏற்கனவே இந்த ஓட்டோக்காரருக்கு 2 காலும் ஏலாது. அதால உடனடியா இறங்க முடியாம அந்தர்ப்பட, அவரை இழுத்து வெளியில விழுத்திப் போட்டு, அவரீனர் உடுப்பை கழட்டி எடுத்துட்டு, நீர்வாணமா விட்டு போனில வீடியோ எடுத்திருக்கிறாங்கள். அவருக்கு கால் ஏலாததால திருப்பி அழக்கவோ, ஓடிவரவோ ஏலாது. அவரீனர் சேர்ப்புக்க இருந்த கைச எடுத்துட்டு, போனையும் பறிச்சுக் கொண்டு, ஓட்டோவை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி இருக்கிறாங்கள்.

'ஆருக்கும் சொன்னால் இந்த வீடியோவை பேஸ்புக் கில போடுவம்' என்ற சொல்லிட்டத்தான் ஆளைப் போக விட்டிருக்கிறாங்கள். சரி இதோடையாவது விட்டாங்களே என்று விட்ட வந்த ஓட்டோக்காரர் நடந்ததைச் சொல்லி அழகுதிருக்கிறார். அதுக்குப் பிறகு பொலிஸ் ஸ்டேசனுக்கு போய், முறையாரு குடுக்க, பொலிஸ் இவர் சொன்ன இடத்தில் போய் ஒருமாதிரி அவங்களைப் பிடிச்சுக் கொண்டந்திருக்கு. கொண்டந்த பொலிஸ், கேஸ் போடாமல் செட்டில்மெண்டுக்கு போகப் போறாங்களா என்று கேக்க, ஓட்டோக்காரரும் ஓமெண்டிருக்கிறார். அவங்கள் போனைக் குடுத்து, செட்டில்மெண்ட் செய்திட்டு போட்டாங்களாம். இப்பிழ பணம்பறிக்கும் கிரிமினல்களை சிறைக்குள் தள்ளாது, பொலிஸ் வெளியே அனுப்ப நனைக்குது எண்டால் ஏதோ தொடர்பு இவைக்கும், அவைக்கும் இருக்கும் போல.

பட்சி

13ஆவது திருத்தம் தேவையா? மக்களிடம் கருத்தறியவேண்டும்

இப்படிச் சொல்கிறது ஜே.வி.பி.

கொழும்பு, ஜூலை 8 இலங்கையில் மாகாணசபை முறையையும், அதிகாரப்ப கிர்வு பொறிமுறையும் தோல் விகண்டுள்ளன. சமஷ்டிக் கட்டமைப்பையும் ஏற்கமுடியாது. அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய புதியதொரு அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் சமஷ்டி பொறி முறை நடைமுறைக்கு வருவதை ஜே.வி.பி. விரும்புகின்றதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையை சமஷ்டி கட்ட

மைப்புடைய நாடாக மாற்றுவதற்கு நாம் என்றும் எதிர்ப்பு என்பதை உறுதியாக கூறிக் கொள்கின்றேன். கடந்த ஆட்சியின்போது புதிய அரசமைப்பு உருவாக்கப்படவில்லை. அதற்கான யோசனைகளே முன்வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட எந்தவொரு யோசனையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே புதிய அரசமைப்பு அவசியம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் தேவையானதா? என மக்களிடம் கருத்துகோர வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணையின்றியே 13 ஆவது

திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. புதிய அரசமைப்பில் நாட்டின் ஒருமைப்பாடு, அனைத்து மக்களினதும் உரிமைகள் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் ம்தாளன்பதுடன், நவீன யுகத்துக்கேற்ற வகையிலான சரத்துகளும் உள்வாங்கப்பட வேண்டும். ராஜபக்ச அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அன்று இருந்தது. ஆனால், புதிய அரசமைப்பை இயற்றவில்லை. 18 ஆவது திருத்தச்சட்டமே கொண்டுவரப்பட்டது. அதேவேளை, அதிகாரப்பகிர்வு நடைமுறை தோல்விகண்டுள்ளது. மாகாண சபைகளும் முறையாக இயங்கவில்லை. எனவே, அனைத்து இன மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசமைப்பு வேண்டும், என்றார். (ஒ,5,44)

இயக்கச்சி...

திகதி இயக்கச்சியில் வீடொன்றில் உள்ளூர் வெடிகுண்டை தயாரிக்க முற்பட்டபோது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சந்தேகநபர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 44 வயதான முன்னாள் போராளி என்பதுடன், இவருடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தலா ஒவ்வொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் மனைவியும் சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஒ,5,6)

தமிழ் மக்களின் உரிமைகளை எவரும் நிராகரிக்க முடியாது

ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் பதிலடி

கொழும்பு, ஜூலை 8 தமிழ் மக்கள் ஒரு நீண்டகால கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி வருகின்றார்கள். அவர்களின் உரிமைகளை எவரும் நிராகரிக்கவே முடியாது. இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்த கருத்துக்கு இரா. சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம் முதற்கொண்டு நீடித்து வருகின்றது. 1956ஆம் ஆண்டு தொடக்கம் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த நாட்டின் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை வைத்து தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த ஆதரவை அந்தக் கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் வழங்கி வந்துள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில், ஒரு மக்களை ஆட்சி புரிவதற்கு ஜனநாயக ரீதியாக அந்த மக்க

ளுடைய சம்மதமும் இணக்கமும் பெறப்பட வேண்டும். அதனடிப்படையில் 1956ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஜனநாயக ரீதியான தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும். அது என்னவென்றால், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு அதிபுச்ச அளவில் அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட்டு மக்கள் தங்களுடைய கருமங்களைக் கையாளக்கூடிய அரசியல் சாசன ரீதியாக உலகத்தில் பல நாடுகளில் நிலவுகின்ற போல் ஒரு ஆட்சி முறை ஏற்படவேண்டும் என்பதே. இதனை எவராலும் உதாசீனம் செய்ய முடியாது. இலங்கை அரசின் சம்மதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் குடியியல் உரிமைகளின் அடிப்படையிலும், பொருளாதார சமூக கலாசார உரிமைகளின் அடிப்படையிலும் ஒரு மக்கள் குழாமுக்கு உள்ளக சுயநிர்ணய உரித்து உள்ளது. இவையெல்லாவற்றையும் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற வேண்டியது இலங்கை நாட்டினதும் அரசினதும் கடமையாகும். இவை மறுக்கப்படுகின்ற போது விளைவுகள் பாதகமாக அமையலாம். ஒரு நீண்டகால கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாதவையாகும். இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம் என்றுள்ளது. (ஒ,5,22)

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

மாவனல்லை, ஜூலை 8 மாவனல்லைஹெம்மாதகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்ற போது விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின் கம்பியின் மின்சாரம் தாக்கியதாலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த நபர் 60 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த மின் கம்பிகளை காட்டில் பொருத்திய நபர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். (ரி2)

சிறைச்சாலைகளுள் உட்செல்ல தற்காலிகத் தடை

கொழும்பு, ஜூலை 8 நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளைப் பார்வையிடச் செல்லும் வெளியாட்கள் உட்செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் (07.07.2020) வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கையொருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (ரி3)

கிளிணிக்கில் வழங்கிய மாருடைப்பால் முதியவர் உயிரிழப்பு

சாவகச்சேரி ஜூலை 8

உணவருந்திவிட்டு இரவு படுக்கைக்குச் சென்ற முதியவர் ஒருவர் மார்பு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் சாவகச்சேரி தனங்களப்பில் இடம்பெற்றுள்ளது. இதே இடத்தைச் சேர்ந்த நமசிவாயம் வல்லிபுரநாதன் (வயது - 74) என்பவரே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

நேற்றைய தினம் சாவகச்சேரி மருத்துவமனையில் நடைபெற்ற மாதாந்த கிளிணிக்கிக்குச் சென்ற குறித்த முதியவர், தனது மகள் வீட்டில் தங்கிவிட்டு மாலையில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இரவு உணவு அருந்திவிட்டு படுக்கைக்குச் செல்ல முற்பட்டவேளை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனேயே மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவரால் தெரிவிக்கப்பட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல்செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (ரி-39)

முல்லைபில் புதிய பல்கலை!

ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பம்

கொழும்பு, ஜூலை 8

ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை

மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன என ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பேராசிரியர்கள் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்

கழகங்களை நிர்மாணிப்பதற்கான காணிகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ் வருடத்தின் இறுதிப் பகுதியில் பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். (ரி1)

வெவ்வேறு தாக்குதல் சம்பவங்கள்: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

சாவகச்சேரி, ஜூலை 8

பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்த பெண் உட்பட ஐவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் நேற்று இரவு சாவகச்சேரி கல்வயல், கெருடாவில், மட்டுவில் மத்தி மற்றும் கொடிகாமம் பாலாவி தெற்கு ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன.

கல்வயல் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் 20,17 வயது இளைஞர் இருவரும், மட்டுவில் மத்தியில் இடம்பெற்ற சம்பவத்தில் 28 வயது பெண்ணொருவரும், கெருடாவிலில் இடம்பெற்ற சம்பவத்தில் 45 வயது குடும்பஸ்தரும், பாலாவி தெற்கில் இடம்பெற்ற சம்பவத்தில் 55 வயது குடும்பஸ்தரும், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (ரி1-9)

சட்டவிரோத மணல் அகழ்வு இருவர் கைது

வாழைச்சேனை, ஜூலை 8

வாழைச்சேனையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு உழவு இயந்திரங்களுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர் என வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

வாகனோடு ஒதுக்குக்காடு முள்ளிவட்டவான் பகுதியில் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் சுற்றி வளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போதே மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் இரண்டு சந்தேகநபர்களும், இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ஒரு இலட்சம் ரூபா சரீர்ப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார். (ரி1-150)



பேருந்தில் பயணித்த பெண் மீது தாக்குதல்!

அம்பலாங்கொடை, ஜூலை 8

பேருந்தில் வைத்து பெண்ணொருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அம்பலாங்கொடைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அளந்த கம நோக்கி பயணிக்க தயாராக இருந்த பேருந்தில் வைத்தே குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணைத் தாக்கினார் எனக் கூறப்படும் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொபல்லவ விஜித (வயது 72) என்ற பிக்குவே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பலபிட்டிய வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கமையவே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். (ரி2)

பி.சி.ஆர். பரிசோதனையில் சிக்கல்

ஜனாதிபதிக்கு கடிதம்

கொழும்பு, ஜூலை 8

சுகாதார அமைச்சினால் விடுக்கப் படுகின்ற மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் சிக்கல் நிலை ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளதாக அரசு மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப வியலாளர்களின் சங்கம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று தொடர்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார அமைச்சின் எந்தவொரு ஆய்வுகூடமும் அவற்றின் அதிகபட்ச பரிசோதனை எல்லை அண்மிக்கவில்லை. தனியார் ஆய்வுகூடங்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றமை தேவையற்ற சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கக்



காரணமாக அமையும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஜிந்துப்பிட்டியில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வழங்கப்பட்ட அறிக்கை சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வுகூடமொன்றினால் வழங்கப்பட்டவில்லை என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வுகூடங்கள் தொடர்பில் விசாரணையும் கணக்கெடுப்பும் நடத்துமாறு அரசு மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (ரி1)

போதைப்பொருள்களின் இருப்பு தொடர்பில் விசாரணை

கொழும்பு, ஜூலை 8

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்தில் காணப்படும் போதைப்பொருள்களின் தொகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைக்கு அரசு இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு

புப் பணியகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் பொலிஸாரினால் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருள்களை, மீளவும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். (ரி2)



வறுமை ஒழிப்புத்திட்ட மீளாய்வுக் கூட்டம்

மட்டக்களப்பு, ஜூலை 8

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் சுமார் 144 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டின் கீழ் மக்கள் வாழும் ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு நேற்று இடம்பெற்றது. இலங்கை அரசுக்கு கொரிய நாட்டு அரசாங்கத்திற்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்குமைய உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. (ரி1 -150)

ரஷ்ய யுவதி மீது பாலியல் இம்சை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொழும்பு, ஜூலை 8

கொழும்பு கோட்டை, காலிமுகத்திடலில் ரஷ்ய நாட்டு யுவதி ஒருவரை பாலியல் இம்சைக்கு உட்படுத்தியதுடன், அவரது இலங்கை நண்பரையும் தாக்கினர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் ஐவரும் இன்று கோட்டை பொலிஸாரால், கோட்டை நீதிவான் ரங்க திலாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் வெள்ளியன்று அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதிவான், அதற்காக அவர்களை அன்றைய தினம் ஆஜர் செய்ய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 11 மனியளவில், காலி முகத்திடலுக்குச் சென்ற ரஷ்ய யுவதி மற்றும் அவரது இலங்கை நண்பர் மீதே குறித்த பாலியல் இம்சை, மற்றும் தாக்குதல் இடம்பெற்றதாக கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த ரஷ்ய யுவதி தனது தொலை பேசியில் பதிவுசெய்த வீடியோ ஆதாரத்தை மையப்படுத்தி பொலிஸார் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவரைக் கைதுசெய்திருந்தனர். அவர்கள் கொழும்பு 2 கொம்பனித் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் சிலரைத் தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் கோட்டை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவானால் உத்தரவிடப்பட்டது. (ரி3)

கொவிட் 19 தடுப்பூசி

ஓகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்தியா

புதுடில்லி, ஜூலை 8

கொவிட் 19 வைரஸ் உக்கான தடுப்பூசி எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் காரணமாக இதுவரை உலகில் அதிகூடிய உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது. இந்நிலையிலேயே இத் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக்ஸ் இன்ரா நஷனல் நிறுவனம் வைத்திய ஆய்வுகள் தொடர்பான இந்திய கவுன்சிலுடன் இணைந்து தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள வேறு நாடுகளின் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியிலேயே குறித்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தமுடியுமென தெரிவித்துள்ள நிலையில், இந்திய ஆராய்ச்சியாளர்கள் இன்னும் சில வாரங்களில் குறித்த தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்தவுள்ளமை மருந்துவத்

துறை சார் விற்பன்னர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொவைச்சீன்(covaxin) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி மருந்தை மனித உடல்களில் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இத்தகைய ஆராய்ச்சி முயற்சிகளில், முதலில் மிருகங்களின் உடல்களில் மருந்தைச் செலுத்தி ஆராய்ந்து அதன் பின்னரே மனிதர்களுக்கு உடல்களில் அது மூன்று வெவ்வேறு கட்டங்களாக கால இடைவெளிவிட்டு பரிட்சித்துப் பார்க்கப்படும்.

குறித்த காலப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு உரிய நிவாரணம் கிட்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே அந்த மருந்து சந்தையில் பாவனைக்கு விடப்படுவது வழக்கம். இத்தகைய நிலையில் குறுகிய கால இடைவெளிக்குள் இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளின் முடிவில் குறித்த தடுப்பூசி மருந்தை பொதுமக்களுக்கு பயன்படுத்தத் தீர்மானித்துள்ளமை சில மருத்துவ விஞ்ஞானிகளது விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ரி3)

சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கூட்டம்

திருகோணமலை, ஜூலை 8

திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்டம் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பல இடங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இத்துறை மூலம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு பயன்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது. எனவே இங்குள்ள வளங்களைக் கொண்டு இத் துறையை மேம்படுத்துவது இன்றியமையாதது. அடையாளம் காணப்பட்ட சுற்றுலாவுடன் தொடர்புடைய துறைகளை, முறையான திட்டங்களைக் கையாண்டு செயற்படுத்துவதன்

மூலம் உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார். 2020/2023 காலப்பகுதிக்குரிய திருகோணமலை மாவட்டத்திற்கான புதிய சுற்றுலாத்துறை திறன்கள் தந்திரோபாயம் மற்றும் செயல்திட்டமானது நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டபோதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டம் தொடர்பான கையேட்டின் முதல் பிரதி, மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்வாங்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் எம். மதியழக னால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. (ரி2-40)



போதைப்பொருள் மோசடி; மேலும் ஓர் அதிகாரி கைது

கொழும்பு, ஜூலை 8

போதைப்பொருள் மோசடி செய்பவர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் இணைக்கப்பட்ட மேலும் ஓர் அதிகாரியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் நேற்றிரவு ராகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியேட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

போதைப்பொருள் மோசடிகளுக்கு உதவுவதன் மூலம், மில்லியன் கணக்கான வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் இணைக்கப்பட்ட அதிகாரிகள் குழு மீது சி.ஐ.டி.யினர் தற்போது சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (ரி3)

கங்கையிலிருந்து இரு சடலங்கள் மீட்பு!

பெல்மடுல்ல, ஜூலை 8
கங்கையொன்றிலிருந்து ஆண்கள் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

பெல்மடுல்ல தெனவக கங்கையிலிருந்தே மேற்படி இரண்டு ஆண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ரி2)



தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?

பொலிஸார் - யாழ்.செயலக அதிகாரிகள்
மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம், ஜூலை 8

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சுயாதீனமாக நடத்துவது தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட பொலிஸாருக்கும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத் தாட்சி அலுவலர் க. மகேசன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலர்;

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்டச் செயலகத்தில் பல்வேறு பட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். அதனடிப்படையில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டப் பொலிஸாருடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தோம். இந்தச் சந்திப்பின்போது யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் காங்கே சந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள்,



யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு போலிஸாரும் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களமும் இணைந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் எவ்வாறு இந்த வேலைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்? எவ்வாறு அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், மற்றும் சட்டம் ஒழுங்கை அவர்கள் எவ்வாறு இந்தச் சந்தர்ப்பத்தில் நிலைநாட்ட முடியும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். அதனடிப்படையில் நாங்கள் முன்சூட்டியே திட்டமிட்டு இந்த நாடாளுமன்றத் தேர்தலில்

இரண்டு தரப்பினரும் எவ்வாறு செயல்படுதல் என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். வாக்களிப்பு நிலையத்தின் பாதுகாப்பு அதேபோன்று வாக்கு கணக்கிடும் நிலையத்தின் பாதுகாப்பு, போக்குவரத்து நடைமுறைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் பொலிஸ் தரப்பில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் முக்கியமாக ஆராய்ந்தோம். அதன் அடிப்படையிலே பொலிஸ் தரப்பினர் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க மாவட்டச் செயலகத்துடன் இணைந்து தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கப்பட்டது - என்றார். (ப-111)



புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஆரக்ஸாவ திட்டத்தின் கீழ் நிதியுதவி மட்டக்களப்பு, ஜூலை 8

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஆரக்ஸாவ ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பிலுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் காசோலைகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவால் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றுசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், பட்டிசெய்யும் மகா வித்தியாலய மாணவி வரதநாதன் விதுஷ்கா, எருவில் கண்ணகி மகா வித்தியாலய மாணவி மதியழகன் கிரிஸ் மிதா, குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி ஜெயரூபன் கேசகி, மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட் வித்தியாலய மாணவன் துருபதன் தபீஷணன் ஆகியோருக்கான புலமைப்பரிசில் நிதித் காசோலைகள் வழங்கப்பட்டன. (ரி3-46)

அரசியலை கைவிட பாலித முடிவு அரசியல் பழிவாங்கலே காரணம்

கொழும்பு, ஜூலை 8

அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது குடும்பத்துடன் சுதந்திரமாக வாழ முடிவுசெய்துள்ளார் என்று கருத்துரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தன்னையும், தன் குடும்பத்தினரையும் குறிவைத்து மத்துகம பொலிஸார் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளமையைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளேன் என நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் அரசியலுரித யாக ஐ.தே.கவுக்கோ, அதன் தலைமைக்கோ எதிராகச் செயற்படவில்லை எனவும், சஜித் பிரேமதாஸ கட்சிக்கு எதிராகச் செயற்பட்டபோது, அவருக்கு எதிராகச் செயற்பட்டமையால் படுதோல்வியடைவோம் என்ற பயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு சில கைக்கூலிகளே இதன்



பின்னணியில் செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 3ஆவது முறையாகவும் மத்துகம பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வந்து, எசல போயா தினத்தன்று நடந்த நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த தனது கட்அவுட் ஒன்றை கிழித்தெறிந்ததுடன், தனது கட்சிக் காரியாலயத்தை உடைத்தனர் எனவும் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். (ரி3)

மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்!

கொழும்பு, ஜூலை 8

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நாட்டின் பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கல்கிளையிலிருந்து கொழும்பு, கோட்டை முதல் காங்கேசந்துறை வரையிலான இலக்கம் 4022 ரயில், அதிகாலை 5.10 மணிக்கு ஜூலை 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கல்கிளையிலிருந்து புறப்படும். அதேபோன்று குறித்த திணைக்களம் பிற்பகல் 1.15 மணிக்கு காங்கேசந்துறையில் இருந்து கல்கிளை நோக்கி புறப்படும். இதற்கிடையில் கொழும்பு, கோட்டை யிலிருந்து பதுளை செல்லும் இலக்கம் 1001 ரயில், ஜூலை 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும். அந்த ரயில்களுக்கு ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ரி2)

892 கடற்படையினர் குணமடைவு!

கொழும்பு, ஜூலை 8

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 892 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். (ரி2)

இதுவரையில் 2084 தேர்தல் முறைப்பாடுகள்!

கொழும்பு, ஜூலை 8

2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்ததாவது; கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும், 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகளில் ஒரேயொரு வன்செயல் மாத்திரமே பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று மேலும் குறிப்பிட்டுள்ளது. (ரி2)

தீர்வுகளுடனேயே போட்டியிடுகிறோம்!

ரணில் தெரிவிப்பு

கொழும்பு, ஜூலை 8

நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளுடனேயே ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹொமாகம் பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து

கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளை விடவும் வீட்டுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய இயலுமை ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே உள்ளதாக ரணில் மேலும் தெரிவித்துள்ளார். (ரி1)



தென்மராட்சியில் உத்தரவாதக் கல்வித் திட்டம்

சாவகச்சேரி ஜூலை 8

தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி உயர்கல்வியைப் பெறமுடியாத மாணவர்களுக்கான, 13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவற்றில் இணைய விரும்புவோர் அந்தப் பாடசாலைகளின் அதிபர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வலயக் கல்விப் பணியகத்தினர் அறிவித்துள்ளனர். (ரி3-9)

பெண் தலைமை குடும்பங்களுக்கு ஒஸ்ரியா நிறுவனம் நிதியுதவி!

வவுனியா, ஜூலை 8

வவுனியாவில் பெண்களை தலைமைத்துவ மாகக் கொண்ட 20 குடும்பங்களுக்கு ஒஸ்ரியா போட்டோ நிறுவனத்தால் நேற்று நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சிவஜீவனின் பணிப்புரைக்கமைவாக, கொரோனாப் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த மே மாதம் இனங்காணப்பட்டு வவுனியா புகைப்படச் சங்கத்தினூடாக இந்த நிவாரண உதவிகள் தற்போது வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் கோவில்களும், வேப்பங்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் திருநாவற்குளம் போன்ற கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விசேட தேவைக்குட்பட்டோர் மற்றும் பெண் தலைமைத்துவத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய்தம் ஒரு இலட்சம் ரூபாய்கிரந்தளிக்கப்பட்டது. (ரி1-110)



அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் எமது கட்சிக்கே உரியது

பிரதமர் பெருமிதம்



கொழும்பு, ஜூலை 8

சில அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகளையும், வாகாளர்களையும் கைவிட்டுச் செல்லும் சந்தர்ப்பத்தில், நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவமொன்று தமது கட்சிக்கே இருப்பதாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லுணுகம்வெஹர பிரதேச சபை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து தலைமைத்துவமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கை முழுவது முள்ள ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி தேர்தல் வேட்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கலாசார நிதியத்தின் பணம், பாலம் நிர்மாணித்தல் உள்ளிட்ட வேறு செயற்பாடுகளுக்கு பெரியளவில் செலவிடப்பட்டுள்ளதால், சிறு விகாரை அபிவிருத்தி மற்றும் புராதன இடங்கள் அபிவிருத்திக்கென

உருவாக்கப்பட்ட அந்த நிதியத்தின் நோக்கம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. சில விகாரைகளுக்கு பல இலட்சம் ரூபாய்களை தன்னிச்சையாக வழங்கியிருப்பதுடன், மேலும் பணம் வழங்குவதற்கும் உறுதி வழங்கியுள்ளனர். வீடமைப்புத் திட்டம் என்ற போர்வையில் யானை நடமாட்டமுள்ள இடங்களில் சிறு வீடுகளை நிர்மாணித்து கொடுத்து அந்த வீட்டு உரிமை யாளர்களை கடனாளிகளாக்கி உள்ளதாக தெரிவித்த பிரதமர், இவ்வாறான முறையான திட்டமிடலற்ற தலைமைத்துவத்தை மக்கள் இருமுறை சிந்திக்காது நிராகரிப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது அரசாங்கங்களின் கீழ் கணக்குப் பார்த்து வீடுகளை நிர்மாணிக்காவிடினும், பெரிய வீடமைப்புத் திட்டங்கள் பல செயற்படுத்தப்பட்டமையை சுட்டிக் காட்டிய பிரதமர், கடந்த அரசாங்கத்தின்போது பத்து வீடுகள் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டனும் அவ்வீடுகளை நிர்மாணிக்கச் செலவிடப்பட்ட பணத்தைவிட அதிக தொகை திறப்பு விழாவுக்கான விளம்பர சுவரொட்டிகளுக்காக செலவிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். (ரி3)

சட்டவிரோத மரக்குற்றிகளுடன் ஏழு பேர் கைது

சட்டவிரோத மரக்குற்றிகளை அரிந்த ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் மற்றும் அரியப்பட்ட பலகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளை வாகனம் ஒன்றில் ஏற்றி ஆலையில் தரித்து வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட மரக்குற்றிகளை ஆலையில் அரிந்தமை ஆகிய குற்றச்சாட்டின்பேரில் மேற்கண்ட ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஏறாலூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர்பிணையில் விடுதலைசெய்யப்பட்டதுடன் எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி யன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. (ரி3)

பாடசாலை வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணம்

கொழும்பு, ஜூலை 8

எதிர்காலத்தில் பாடசாலை வாகனங்களுக்கு குறிப்பிட்ட வர்ணகுறியீட்டை கட்டாயமாக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன உரிமையாளர் சங்கத்துடனான கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைச் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்துக்கும் மஞ்சள் வர்ணம் பூசப்பட வேண்டுமென முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனினும் அதற்குரிய செலவீனம் தொடர்பில் வாகன உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து, தற்காலிகமாக வாகனங்களில் மஞ்சள் வர்ணக் கோடு இருவ தெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (ரி1)

முறைசாராப் பயிற்சி நெறிகள் ஆரம்பம்

தென்மராட்சி, ஜூலை 8

தென்மராட்சி கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவினரால் பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தவர்களுக்கான மின்னணைப்பு மற்றும் மணப்பெண் அலங்காரம், கேக் ஐசிங் போன்ற பயிற்சி நெறிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. மின்னணைப்பு பயிற்சிகள் நுணாவில் மேற்கு அ.த.க.பாடசாலையிலும் மணப்பெண் அலங்காரம் மற்றும் கேக் ஐசிங் பயிற்சிகள் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.

பயிற்சிகளில் இணைய விரும்புவோர் மின்னணைப்பு பயிற்சிக்கான பதிவுகளை தென்மராட்சி கல்வி வலய முறைசாராப் பிரிவிலும், மணப்பெண் அலங்காரம் மற்றும் கேக் ஐசிங் பயிற்சிக்கான பதிவுகளை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ரி3-9)